



எனது 'அஞ்சலி: மறக்க முடியாத 'ராஜா அங்கிள்' (1946 -2019)' பதிவினைப் பார்த்துவிட்டு நண்பர் ஆனந்தன் கிருஷ்ணப்பிள்ளை (Ananthan Krishnapillai) என்னைத் தொலைபேசி மலிம அழைத்து தனது ராஜா அங்கிள் பற்றிய எண்ணங்களைப் பகிர்ந்துகொண்டார். ஆனந்தன் பகிர்ந்துகொண்ட எண்ணப் பதிவுகள் முக்கியமாவையாகப் படுவதால் அதனை இங்கு பகிர்ந்துகொள்கின்றேன்.

ஆனந்தன் அவர்கள் நாமலெல்லாரும் இங்கு வருவதற்கு முன்பே வந்தவர். ஐரோப்பாவிலிருந்து வந்தவர் சட்டவிரோதமாக நாட்டினுள் நுழைந்த குற்றத்துக்காக, நாடு கடத்தப்படுவதற்காக, நாடு கடத்தும் பத்திரங்களிலும் அவரது கையெழுத்துப்பெற்ற பின்னர் அவரைத் தடுப்பு முகாமில் தடுத்து வைத்திருந்தார்கள். ராஜா அங்கிளின் மத்த அண்ணார் ராமநாதன் மூத்துச்சாமிப்பிள்ளையின் மனைவியார் அக்காலகட்டத்தில் யாழ்ப்பொது வைத்தியசாலையில் 'மறேரன்' ஆகப் பணியாற்றிக்கொண்டிருந்தார். அங்குதான் ஆனந்தன் அவர்களின் அன்னையாரும் நீண்ட காலமாகப் பணியாற்றிக்கொண்டிருந்தார். தனது தாயாரிடம் தனது இக்கட்டான நிலையின்கைக் கபறியிருக்கின்றார் ஆனந்தன். பதிலுக்கு அவரது தாயார் 'மறேரனாகப் பணிபுரிந்து கொண்டிருந்த ராஜா அங்கிளின் அண்ணியாரிடம் விடயத்தகைக் கபறியிருக்கின்றார். மத்த அண்ணார் உடனடியாகவே கனடாவிலுள்ள ராஜா அங்கிளிடன் தொடர்புகொண்டு நிலமையை எடுத்துக் கபறியுள்ளார்.

இதற்கிடையில் நண்பர் ஆனந்தன் கனடாவில் இயங்கிக் கொண்டிருந்த தமிழ் ஈழம் சமூக அமைப்பினரை நாடியிருந்திருக்கின்றார். அவ்வமைப்பும் உதவ முடியாததென்று தனக்கைகளை வீரித்துள்ள நிலையில் அவருக்குத் தெரிந்த சிலரும் உதவ முடியாததென்று கைவிரித்த நிலையில், 'ராஜா அங்கிள்' அங்கு சினைந்து, ஆனந்தன் அவர்களுக்குப் பிணையாக நின்று, ஆனந்தன் அவர்களை வளையே கொண்டுவந்திருக்கின்றார். இவ்வளவுக்கும் 'ராஜா அங்கிள்க்கு ஆனந்தன் யாரென்றே, முன்பின் தெரியாத ஒருவர். இந்நிலையில் தன் அண்ணார் கபறியதற்காக ஆனந்தன் தங்கியிருந்த தடுப்பு முகாமுக்குச் சினைந்து, அங்கிருந்த ஆனந்தனுக்குப் பிணையாக நின்று அவரை வளையே கொண்டுவந்திருக்கின்றார். அக்காலகட்டத்தில் தமிழ் இளைஞர்கள் வறே சிலரும் அவரைப் போல் நாடு கடத்தப்படுவதற்காகத் தடுத்து வைக்கப்பட்டிருக்கின்றார்கள். அவர்களின் விபரம் வருமாறு: கந்தரன் (அளவெட்டி), இந் திரகாமார் (உரூம் பிராய்), சயேனோன் (யாழ்ப்பாணம்), ஈஸ் வரம்பிரத்தி கிருஷ்ணப்பிள்ளை, ஈசன் கிருஷ்ணா

Written by - வ.ந.கிரிதரன் -

Sunday, 03 February 2019 04:45 - Last Updated Sunday, 03 February 2019 05:16

(உரூபப் பிராய்) , கணரூப்சன் (கொக்குவில்) மற்றும் சிலவந்தன் (சாவகச்சேரி) . இவர்களில் கந்தரடனம் , இந்திரகாமார் மற்றும் சயேதான் ஆகியோர் ஏற்கனவே நாடகத்தப் பட்டிருந்தார்கள் . இந்நிலையில் எஞ்சியவர்களில் கலாநிதி இளகாப்பிள்ளை சிலவந்தனையும் , சாம்தம் பிமுத்து அவர்கள் கணரூப்சனையும் , மற்றும் ஶ்ரீ தரன் அவர்கள் ஈஸ்வரமர்த்தியையும் பிணையில்புத்து உதவியிருக்கின்றார்கள் . இவர்கள் காலமறிந்து செய்த உதவி முக்கியத்துவம் மிக்கது . பதிவு செய்யப்பட வேண்டியது . கனடாத்தமிழர் வரலாறு எழுதும் எவரும் ஆனந்தன் போன்றவர்களின் அனுபவங்களையும் உள்ளடக்குவது முக்கியமானது ; சரியானது . அதுவே வரலாற்றின் உண்மையான மூலமானது .

இது என்னப்போது தவறையில் மிகவும் முக்கியமான தகவல் என்பதே . ராஜா அங்கிள் செய்த உதவியை இன்றும் மறக்காமல் நினைவுகூரவும் நண்பர் ஆனந்தன் கிருஷ்ணப்பிள்ளைக்கு இத தகவலை என்னுடன் பகிர்ந்துகொண்டதற்காக நன்றியினைத் தெரிவித்துக்கொள்கின்றேன் .

ngiri2704@rogers.com